



டிசம்பர் - 17

TNPSC துளிகள்

- ❖ நாசாவின் ஓஸ்ரிஸ்-ரெக்ஸ் (Origins, Spectral Interpretation, Resource Identification, Security-Regolith Explorer-OSIRIS-REx) விண்கலமானது பென்னு என்ற குறுங்கோளின் உட்பகுதியில் தண்ணீர் இருப்பதற்கான தடயங்களைக் கண்டறிந்துள்ளது.
 - இது ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றாக இணைந்திருக்கும் ஆப்ஹைட்ராக்ஸைல் மூலக்கூறுகள் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது.
- ❖ தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகமானது இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் புதிய தலைவராக பிரிஜ்ஜேந்திர பால் சிங்கை நியமித்துள்ளது.
 - இவர் கடந்த அக்டோபர் மாதம் பதவி விலகிய அனுபம் கேர்க்கு அடுத்ததாக பதவியேற்கிறார்.
- ❖ நாடு முழுவதும் மின்னணு மருந்தகங்கள் மூலம் ஆன்லைனில் மருந்துகளை விற்க தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன் மற்றும் நீதிபதி V.K. ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வானது இதனை அமல்படுத்த மத்திய மற்றும் டெல்லி அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
- ❖ ரிசர்வ் வங்கியானது இணைய பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக இந்தியன் வங்கிக்கு 1 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இந்த அபராதமானது 1949 ஆம் ஆண்டின் வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தின் விதிமுறைகளின் கீழ் விதிக்கப்பட்டது.
- ❖ உலகின் 5-வது இடத்திலுள்ள நவோமி ஓசாகா அணியின் பயிற்சியாளரான சஸ்சா பஜின், மகளிர் பூப்பந்தாட்ட கூட்டமைப்பின் (Women's Tennis Association - WTA) ஆண்டிற்கான சிறந்த பயிற்சியாளர் பட்டம் வென்ற முதல் பயிற்சியாளராக ஆகியுள்ளார்.
- ❖ இந்திய உலகளாவிய வங்கிகளுக்கிடையேயான நிதிநிலைக்குரிய தொலைத் தொடர்பு சங்கமானது SBI-ன் முன்னாள் தலைவரான அருந்ததி பட்டாச்சார்யாவை அதன் குழுவிற்கு புதிய தலைவராக நியமித்துள்ளது.
 - இவர் முன்னாள் வங்கியாளரான M.V. நாயரையடுத்துப் பதவியேற்கிறார்.

தேசியச் செய்திகள்

பங்குதாரர்கள் கருத்தரங்கம் - 2018

- ❖ புதுடெல்லியில் பங்குதாரர்களின் கருத்தரங்கின் 4-வது பதிப்பானது டிசம்பர் 12 அன்று பிரதமரால் துவங்கி வைக்கப்பட்டது.
- ❖ இந்த இரண்டு நாள் கருத்தரங்கானது தாய், சிசு மற்றும் குழந்தைகள் நலத்திற்கான கூட்டிணைவுடன் (Partnership for Maternal, Newborn and child Health -PMNCH) இணைந்து இந்திய அரசால் நடத்தப்படுகிறது.
- ❖ இந்த திட்டமானது பிழைத்தல் - செழித்தோங்குதல் - மாற்றம் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது.



ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு

- ❖ 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான விவகாரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு உச்சநீதிமன்றம் நற்சான்றிதழை வழங்கியுள்ளது.
- ❖ நீதிமன்றமானது கீழ்க்காணும் மூன்று அம்சங்களில் நற்சான்றிதழை வழங்கியுள்ளது.
 - 126 ரஃபேல் விமானங்களுக்குப் பதில் 36 விமானங்கள் வாங்குதல்
 - ரஃபேல் போர் விமானங்களின் விலை
 - இந்திய இணைப் பங்காளர்களின் தேர்வு
- ❖ இந்த அமர்வானது ரஞ்சன் கோகாயைத் தலைவராகவும் S.K. கவுல் மற்றும் K.M. ஜோசப் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்டது.

உயர் லட்சிய மாவட்டங்களின் நல்லாட்சி மீது கவனம் செலுத்தும் மாநாடு

- ❖ 2 நாள் அளவிலான பிராந்திய உயர் லட்சிய மாவட்டங்களின் நல்லாட்சி மீது கவனம் செலுத்தும் மாநாடானது கேரளாவின் திருவனந்தபுரத்தில் நிறைவுபெற்றது.
- ❖ இது கீழ்க்காண்பவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 - மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகத்தின் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறை (DARPG - Department of Administrative Reforms and Public Grievances) மற்றும்
 - கேரள மாநில அரசு.

நீடித்த நீர் மேலாண்மைக்கான முதல் சர்வதேச மாநாடு

- ❖ 2 நாள் அளவிலான நீடித்த நீர் மேலாண்மைக்கான முதல் சர்வதேச மாநாடானது 'நீடித்த நீர் மேலாண்மை' என்ற கருத்துருவுடன் பஞ்சாபின் மொஹாலியில் உள்ள இந்திய பொருளாதாரப் பள்ளியில் தொடங்கியது.
- ❖ இது பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியத்தினால் மத்திய நீர்வளத்துறை, நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை புத்தாக்க அமைச்சகத்தின் தேசிய நீரியல் திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டது.

பொருளாதாரச் செய்திகள்

FATF-ன் உறுப்பினரானது இஸ்ரேல்

- ❖ இஸ்ரேல் நாடானது சமீபத்தில் நிதிநிலை செயல்பாட்டுப் பணிப் படையின் (Financial Action Task Force -FATF) முழுமையான உறுப்பினராகியுள்ளது.
- ❖ இது சர்வதேச நிதி அமைப்பிற்கு பண மோசடி, பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் மற்றும் மற்ற அச்சுறுத்தல்கள் ஆகியவற்றிற்கு எதிராக போரிடும் ஒரு சர்வதேச அமைப்பாகும்.



- ❖ இஸ்ரேலானது 2016 பிப்ரவரியில் FATF-ல் ஒரு பார்வையாளர் நாடாக இணைந்தது.
- ❖ இஸ்ரேலானது முன்னதாக 2000 ஆம் ஆண்டில் இந்த அமைப்பால் தடை செய்யப்பட்ட பட்டியலில் வைக்கப்பட்டிருந்தது. பின்னர் 2002 ஆம் ஆண்டில் அப்பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு தற்போது இக்குழுவின் 38-வது உறுப்பினராக ஆகியுள்ளது.
- ❖ இஸ்ரேலின் மீதான FATF உடன்பாட்டு அறிக்கையானது இஸ்ரேலின் திறன் வாய்ந்த FATF நடவடிக்கைகளின் அடிப்படையில் அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கு இணையாக முதல் 3 முக்கிய நாடுகளின் இடத்தில் இஸ்ரேலை தரவரிசைப்படுத்தியுள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பச்செய்திகள்

ENSURE - தேசிய கால்நடைத் திட்டம் - EDEG தளம்

- ❖ மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் ENSURE - தேசிய கால்நடைத் திட்டம் - EDEG (Entrepreneurship Development and Employment Generation) என்ற தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
- ❖ இது தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி எனப்படும் நபார்டு வங்கியால் (NABARD - National Bank for Agriculture and Rural Development) மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இது விலங்குகள் நலம், பால் வளம் மற்றும் மீன்பிடித் துறையால் செயல்படுத்தப்படுகிறது.
- ❖ கோழி வளர்ப்பு, சிறு விலங்குகள் வளர்ப்பு, பன்றி வளர்ப்பு போன்றவற்றிற்கான மானியத் தொகையானது நேரடி மானியத் திட்டத்தின் மூலம் பயனாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
- ❖ தேசிய கால்நடைத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியத் தொகையானது "தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம்" என்று அழைக்கப்படும்.
- ❖ நேரடி மானியத் திட்டத்தின் நடைமுறையை மேம்பட்ட, எளிதான மற்றும் வெளிப்படாத தன்மை கொண்டதாக ஏற்படுத்துவதற்கு "ENSURE" என்ற தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாநிலச் செய்திகள்

"குறைந்தபட்ச ஊதிய நடவடிக்கை"

- ❖ தில்லி அரசாங்கமானது "குறைந்தபட்ச ஊதிய நடவடிக்கை" என்ற பெயர் கொண்ட 10 நாள் சிறப்பு சோதனையிடல் முகாமை அறிமுகப்படுத்தியுள்ளது.
- ❖ இது யூனியன் பிரதேச அரசாங்கத்தினால் வகுக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஊதிய விதிமுறைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்கான சிறப்பு முகாமாகும்.
- ❖ இந்த சிறப்பு முகாம் நடவடிக்கையானது 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி வரை நடைபெறும்.



- ❖ இதன்மூலம் குறைந்தபட்ச ஊதியச் சட்டம், 2017-ன் படி விதிமீறல்களை ஆய்வு செய்ய முடியும். மேலும் இச்சட்டத்தின்படி பணியாளர்கள் 155214 என்ற எண்ணை அழைத்து தங்களது புகாரைப் பதிவு செய்ய முடியும்.

பிரபலமானவர்கள், விருதுகள் மற்றும் நிகழ்வுகள்

2018 ஆம் ஆண்டிற்கான சிறப்பாக விளையாடிய விளையாட்டு வீரருக்கான விருது

- ❖ தேசிய கூடைப்பந்து மன்ற சாம்பியனான தங்க மாநில போர்வீரர்கள் அணியானது 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த விளையாட்டு வீரர் அணியாக பெயரிடப்பட்டுள்ளது.
- ❖ இந்த புகழ்பெற்ற கௌரவத்தைப் பெறும் நான்காவது அணி இந்த தங்க மாநில போர்வீரர்கள் (Golden State Warriors) அணியாகும்.
- ❖ அமெரிக்காவின் ஆண்களுக்கான ஒலிம்பிக் ஹாக்கி அணி (1980), அமெரிக்காவின் பெண்களுக்கான கால்பந்து அணி (1999) மற்றும் போஸ்டான் சிவப்பு சாக்ஸ் அணி (2004) ஆகிய அணிகள் இதற்கு முன்பு இந்த விருதைப் பெற்றுள்ளன.

விளையாட்டுச் செய்திகள்

BWF உலகக் கோப்பைப் போட்டி

- ❖ சமீபத்தில் BWF (Badminton World Federation) உலகக் கோப்பை இறுதிப் போட்டியானது சீனாவின் குவாங்சோவின் தியன்ஹியில் நடத்தப்பட்டது.
- ❖ 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி நடைபெற்ற BWF உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற முதலாவது இந்திய வீராங்கனையாக P.V. சிந்து உருவெடுத்ததன் மூலம் வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளார்.
- ❖ இவர் 2017 ஆம் ஆண்டின் உலக சாம்பியனான ஜப்பானைச் சேர்ந்த நோசோமி ஒருநாராவை இப்போட்டியில் வீழ்த்தினார். 2018 ஆம் ஆண்டில் P.V. சிந்து பெற்ற முதலாவது பட்டம் இதுவாகும்.
- ❖ சீனாவைச் சேர்ந்த ஷீ யூகி ஜப்பானைச் சேர்ந்த ஜெண்ட்டோ மொமொடோவை வீழ்த்தி ஆண்களுக்கான ஒற்றையர் பட்டத்தை வென்றுள்ளார்.

மற்ற வெற்றியாளர்கள்

- ❖ ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு - லீ ஜுன்கூய் மற்றும் லியூ யூச்சென் (சீனா).
- ❖ பெண்களுக்கான இரட்டையர் பிரிவு - மிசாகி மட்சுடோமா மற்றும் ஆயாகா தாகாஹாஷி (ஜப்பான்).
- ❖ கலப்பு இரட்டையர் பிரிவு - வாங் வொய்லு மற்றும் ஹுவாங் டோங்பிங் (சீனா).

ஹாக்கி உலகக் கோப்பை - 2018

- ❖ 2018 ஆம் ஆண்டிற்கான ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டியானது ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடத்தப் பட்டது.

- ❖ பெல்ஜியம் ஹாக்கி அணியானது நெதர்லாந்தை வீழ்த்தியதன் மூலம் அந்த அணி தங்களுடைய முதலாவது உலகக் கோப்பைப் பட்டத்தை வென்றுள்ளது.



- ❖ இப்போட்டியில் பெல்ஜியம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இப்போட்டியில் நெதர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளன.
- ❖ 2018 ஆம் ஆண்டிற்கான ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா 6வது இடத்தில் உள்ளது.
- ❖ இந்தியா நெதர்லாந்து அணியால் காலிறுதிப் போட்டியில் தோற்கடிக்கப் பட்டது.
- ❖ இப்போட்டியின் சிறந்த வீரர் - ஆர்தூர் வான் டோரன் (பெல்ஜியம்).
- ❖ இப்போட்டியின் சிறந்த கோல்கீப்பர் - பிரிமின் பிளாக்.
- ❖ நேர்மையான விளையாட்டு விருது - ஸ்பெயின்

முக்கிய தினங்கள்

தேசிய ஆற்றல் பாதுகாப்பு தினம் - 14 டிசம்பர்

- ❖ தேசிய ஆற்றல் பாதுகாப்பு தினம் இந்தியாவில் டிசம்பர் 14 அன்று ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது.
- ❖ இந்த ஆண்டானது அதன் கொண்டாட்டத்தின் 28வது ஆண்டைக் குறிக்கிறது.
- ❖ இந்நாளின் அனுசரிப்பானது ஆற்றல் திறன் மற்றும் ஆற்றல் பாதுகாப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- ❖ இந்த நாளானது 2001 ஆம் ஆண்டு இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றிய போது, ஆற்றல் செயல்திறன் அமைப்பால் (BEE - Energy Efficiency Bureau) நிறுவப்பட்டது.
- ❖ ஆற்றல் செயல்திறன் அமைப்பானது மின்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். மேலும் இது ஆற்றல் பயன்பாட்டினைக் குறைப்பதற்கான கொள்கை மற்றும் உத்திகளை உருவாக்குகிறது.

இதரச் செய்திகள்

ஜனா வங்கியியல் சார்ந்த பற்று அட்டை

- ❖ ஜனா சிறு நிதியியல் வங்கியானது இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து (BCCI - Board of Control for Cricket in India) ஜனா வங்கியியல் சார்ந்த பற்று அட்டையை அறிமுகப்படுத்தியுள்ளது.



- ❖ ஜனா சிறு நிதியியல் வங்கியானது இந்தியாவில் விளையாடப்படுகிற அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கான BCCI-ன் அதிகாரப்பூர்வ விளம்பரதாரராகும்.
- ❖ ஆன்லைன் (நிகழ்நேர) வணிகம் மற்றும் உடற்தகுதி தொடர்பான நடவடிக்கைகளின் மீதான பரிசுகள் மற்றும் சலுகைகளை விரும்பும் கிரிக்கெட் ரசிகர்களுக்காக இந்த பற்று அட்டை வடிவமைக்கப்பட்டுள்ளது.
